

காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டம்**12 - ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் - விடைக் குறிப்பு****முதல் இடைப்பருவ பொதுத் தேர்வு - 2019**

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுதல். 15 X 1 = 15		
1	b	சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை
2	b	தனியாள் வணிகம்
3	d	₹. 43,000
4	c	முதல்
5	a	மொத்தகடனாளிகள் கணக்கு
6	b	இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்
7	d	உபரி அல்லது பற்றாக்குறை
8	b	சொத்துக்கணக்கு
9	c	உபரி அல்லது பற்றாக்குறை
10	b	முதலின் வரவு
11	d	அறைகலன் விற்ற தொகை
12	d	சொத்துகள்
13	a	ஒரு சொத்து
14	d	₹. 20,000
15	b	₹. 2,10,000

16.

இலாப நட்ட அறிக்கை

விவரம்	தொகை (₹)
இறுதிமுதல்	3,75,000
கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள் (இருப்பு கட்டும் தொகை)	20,000
	3,95,000
கழிக்க: கூடுதல் முதல்	30,000
சரிக்கட்ட இறுதி முதல்	3,65,000
கழிக்க: தொடக்க முதல்	3,50,000
அவ்வாண்டின் இலாபம்	15,000

(அல்லது)

இலாப நட்ட அறிக்கை :

விவரம்	தொகை ₹.	விவரம்	தொகை ₹.
இறுதி முதல்	3,75,000	தொடக்க முதல்	3,50,000
எடுப்பு	20,000	கூடுதல் முதல்	30,000
	3,95,000		3,95,000

∴ எடுப்பு ₹. 20,000

17.

இலாப நட்ட அறிக்கை

விவரம்	தொகை (₹)
இறுதிமுதல்	1,80,000
கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள்	45,000
	2,25,000
கழிக்க: கூடுதல் முதல்	40,000
சரிக்கட்ட இறுதி முதல்	1,85,000
கழிக்க: தொடக்க முதல்	2,20,000
அவ்வாண்டின் நட்டம்	(-) 35,000

18.

மொத்த கடனீந்தோர் கணக்கு

விவரம்	தொகை ₹.	விவரம்	தொகை ₹.
ரொக்க க/கு (செலுத்தியது)	4,20,000	இருப்பு கீ/கொ (தொடக்க இருப்பு)	1,70,000
கொள்முதல் திருப்பம்	20,000	கொள்முதல் க/கு (கடன்)	4,60,000
இருப்பு கீ/கு (இறுதி இருப்பு)	1,90,000	(இருப்பு கட்டும் தொகை)	6,30,000
	6,30,000		6,30,000

19.

2018, மார்ச் 31 ஆம் நாளை இருப்பநிலை குறிப்பு

பொறுப்புகள்	தொகை ₹.	தொகை ₹.	சொத்துகள்	தொகை ₹.	தொகை ₹.
பரிசு நிதி	75,000	85,000	பரிசு நிதி		75,000
கூட்டுக: பரிசு நிதி முதலீடு	16,000		முதலீடுகள்		
மீதான வட்டி பெற்றது	91,000				
கூட்டுக: பரிசு நிதிக்கான நன்கொடை	12,000				
கழிக்க: பரிசுகள் வழங்கியது	1,03,000				
	18,000				

20. முதலின் வரவுகள் (ஏதேனும் இரண்டு)

- 1) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
- 2) உயில்கொடை
- 3) குறிப்பிட்ட நன்கொடை
- 4) சிறப்பு நிதி
- 5) பரிசு நிதி
- 6) நிலைச் சொத்துகள் விற்பனை

21.

- 1) ஆம், இது ஓர் இலாப நோக்கமற்ற அமைப்புதான்
- 2) வருவாய் மற்றும் செலவினக் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு

22.

மொத்த கடனாளி கணக்கு

விவரம்	தொகை ₹.	விவரம்	தொகை ₹.
இருப்பு கீ/கொ (தொடக்க இருப்பு)	1,30,000	ரொக்க க/கு (பெற்றது)	4,50,000
விற்பனை க/கு (கடன்)	6,05,000	அளித்த தள்ளுபடி க/கு	25,000
(இருப்பு கட்டும் தொகை)		விற்பனை திருப்ப க/கு	35,000
		வாராகடன் க/கு	25,000
		இருப்பு கீ/இ	2,00,000
		(இறுதி இருப்பு)	
	7,35,000		7,35,000

$$\begin{aligned}\text{மொத்த விற்பனை} &= \text{ரொக்க விற்பனை} + \text{கடன் விற்பனை} \\ &= 5,00,000 + 6,05,000 \\ &= \mathbf{11,05,000}\end{aligned}$$

23.

தயாளன் என்பவரின் ஏடுகளில்இறுதி முதல் கணக்கிடுதல்2019. மார்ச் 31 ஆம் நாள் நிறையுரிக்கை

பொறுப்புகள்	தொகை ₹.	சொத்துகள்	தொகை ₹.
கடனீந்தோர்	90,000	சரக்கிருப்பு	1,60,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	2,40,000	கைரொக்கம்	60,000
வங்கிமேல்வரைபற்று	50,000	அறைகலன்	30,000
முதல் (இருப்பு கட்டும் தொகை)	4,50,000	கடனாளிகள்	1,80,000
		பெற்றதற்குரிய மாற்றுச்சீட்டு	70,000
		கணினி	30,000
		இயந்திரம்	3,00,000
	8,30,000		8,30,000

இலாப நட்ட அறிக்கை

விவரம்	தொகை (₹)
இறுதிமுதல்	4,50,000
கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள்	50,000
	5,00,000
கழிக்கு : கூடுதல் முதல்	40,000
சரிக்கட்ட இறுதி முதல்	4,60,000
கழிக்கு: தொடக்க முதல்	1,20,000
அவ்வாண்டின் இலாபம்	3,40,000

24. இரட்டைப்பதிவு முறை மற்றும் முழுமைபெறா பதிவேடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் (ஏதேனும் மூன்று)

அடைப்படை	இரட்டைப்பதிவு முறை	முழுமைபெறா பதிவேடுகள்
நடவடிக்கைகளைப் பதிவு செய்தல்	அனைத்து நடவடிக்கைகளின் பற்று மற்றும் வரவு ஆகிய இரு தன்மைகளும் பதிவு செய்யப் படுகின்றன	அனைத்து நடவடிக்கைகளின் பற்று மற்றும் வரவு தன்மைகள் முழுமையாகப் பதிவு செய்யப் படுவதில்லை
பராமரிக்கப்படும் கணக்கின் வகைகள்	ஆள்சார், சொத்து மற்றும் பெயரளவுக் கணக்குகள் முழுமையாகப் பராமரிக்கப் படுகின்றன.	ஆள்சார் மற்றும் ரொக்க கணக்குகள் மட்டும் முழுமையாகப் பராமரிக்கப் படுகின்றன. சொத்து மற்றும் பெயரளவுக் கணக்குகள் முழுமையாகப் பராமரிக்கப்படுவதில்லை
இருப்பாய்வு தயாரித்தல்	கணக்கேடுகளில் பதிவு செய்த பதிவுகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையை சோதித்துப் பார்க்க, இருப்பாய்வு தயாரிக்க முடியும்	கணக்குகள் முழுமையற்றதாக இருப்பதால், கணக்கேடுகளில் பதிவு செய்த பதிவுகளின் கணக்கீட்டுச் சரித்தன்மையை சோதித்துப் பார்க்க, இருப்பாய்வு தயாரிப்பது கடினம்
சரியான இலாபம் அல்லது நட்டம் கணக்கிடுதல்	சரியான இலாபம் அல்லது நட்டம் கண்டறிய, வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு தயாரிக்கப்படுகிறது.	முழுமையான தகவல்கள் பெற முடியாததால், வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு துல்லியமாக தயாரிக்க முடியாது.
நிதிநிலையினை கண்டறிதல்	உண்மையான நிதிநிலையினை தெரிந்துகொள்ள , இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்க முடியும்	சொத்துகள் மற்றும் பொறுப்புகள் வெறும் மதிப்பீடுகள் மற்றும் முழுமையற்றதாக இருப்பதால், இருப்புநிலைக் குறிப்பு துல்லியமாக தயாரிக்க முடியாது
பொருந்தும் தன்மை	இது அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும் தன்மை கொண்டது	இது, சிறிய அளவிலான தனியாளர் வணிகம் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு பொருந்தும்
நம்பகத்தன்மை	இது, அறிவியல் பூர்வமான கணக்கியல் முறை மற்றும் சில கணக்கியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், நம்பகத்தன்மையுடையது	இது, அறிவியல் பூர்வமான தன்மையற்றதால், நம்பகத்தன்மை அற்றது
ஏற்புத் தன்மை	கணக்கியல் பதிவேடுகள், வரி அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து பயனாளர்களுக்கும் ஏற்புடையதாகும்	கணக்கியல் பதிவேடுகள், அனைத்து பயனாளர்களுக்கும் ஏற்புடையது அல்ல

25. சச்சின் விளையாட்டு மன்றத்தின் ஏடுகளில் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்

ப

வ

பெறுதல்கள்	தொகை ₹.	தொகை ₹.	செலுத்தல்கள்	தொகை ₹.	தொகை ₹.
இருப்பு கீ/கொ கைரொக்கம்		4,000	சம்பளம் கொடுத்தது		3,000
ஆயுள் கட்டணம் பெற்றது		10,000	அச்சுக்கட்டணம்		2,500
சந்தா பெற்றது		15,000	செலுத்தியது		10,500
வாடகை பெற்றது		2,000	தொடர் விளையாட்டுப் போட்டி செலவு		25,000
பாதுகாப்பு பெட்டக		1,000	முதலீடுகள் வாங்கியது		
வாடகை பெற்றது		14,000	இருப்பு கீ/இ கைரொக்கம்		5,000
தொடர் விளையாட்டுப் போட்டி வரவு		46,000			46,000

26.

2018, மார்ச் 31 ஆம் நாளைய நிலையறிக்கை

பொறுப்புகள்	தொகை ₹.	சொத்துகள்	தொகை ₹.
முதல் நிதி (இருப்பு கட்டும் தொகை)	2,30,000	அறைகலன் கட்டடம்	1,00,000
கடன் வாங்கியது	20,000	சந்தா பெறவேண்டியது	80,000
சந்தா முன்கூட்டிப் பெற்றது	10,000	முதலீடுகள்	20,000
		கைரொக்கம்	40,000
		வங்கி ரொக்கம்	8,000
			12,000
	2,60,000		2,60,000

27. சரியான முறையில் பொருத்துதல்

- முதலின் செலவு --- விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது
- வருவாயின் செலவு --- விளையாட்டுப் பொருட்கள் வாங்கியது
- முதலின் வரவு --- பரிசு நிதி
- வருவாயின் வரவு --- சந்தா பெற்றது
- உபரி --- செலவுகளைவிட மிகுதியான வருமானங்கள்
- பற்றாக்குறை --- வருமானத்தை விட மிகுதியான செலவுகள்

28.

ரவி என்பவரின் ஏடுகளில்

தொடக்க முதல் கணக்கிடுதல்

2018, ஜனவரி 1 ஆம் நாளைய நிலையறிக்கை

பொறுப்புகள்	தொகை ₹.	சொத்துகள்	தொகை ₹.
கடனீந்தோர்	1,40,000	கைரொக்கம்	80,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	82,000	அறைகலன்	80,000
வங்கி கடன்	50,000	சரக்கிருப்பு	1,80,000
முதல் (இருப்பு கட்டும் தொகை)	3,43,000	வங்கி ரொக்கம்	10,000
		கடனாளிகள்	90,000
		இயந்திரம்	1,75,000
	6,15,000		6,15,000

இறுதி முதல் கணக்கிடுதல்

2018, ஏப்ரல் 1 ஆம் நாளைய நிலையறிக்கை

பொறுப்புகள்	தொகை ₹.	சொத்துகள்	தொகை ₹.
கடனீந்தோர்	1,95,000	கைரொக்கம்	90,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	62,000	அறைகலன்	80,000
வங்கி கடன்	50,000	சரக்கிருப்பு	1,40,000
முதல் (இருப்பு கட்டும் தொகை)	3,93,000	வங்கி ரொக்கம்	15,000
		கடனாளிகள்	2,00,000
		இயந்திரம்	1,75,000
	7,00,000		7,00,000

இலாப நட்ட அறிக்கை

விவரம்	தொகை (₹)
இறுதிமுதல்	3,93,000
கூட்டுக: அவ்வாண்டின் எடுப்புகள்	36,000
	4,29,000
கழிக்க : கூடுதல் முதல்	60,000
சரிக்கட்ட இறுதி முதல்	3,69,000
கழிக்க: தொடக்க முதல்	3,43,000
அவ்வாண்டின் இலாபம்	26,000

(அல்லது)

ப மொத்த கடனாளி கணக்கு வ			
விவரம்	தொகை ₹.	விவரம்	தொகை ₹.
இருப்பு கீ/கொ (தொடக்க இருப்பு)	5,30,000	ரொக்க க/கு (பெற்றது) அளித்த தள்ளுபடி க/கு	12,50,000
விற்பனை க/கு (கடன்) (இருப்பு கட்டும் தொகை)	13,85,000	இருப்பு கீ/இ (இறுதி இருப்பு)	25,000
	19,15,000		6,40,000
			19,15,000

ப மொத்த கடனீந்தோர் கணக்கு வ			
விவரம்	தொகை ₹.	விவரம்	தொகை ₹.
ரொக்க க/கு (செலுத்தியது)	11,00,000	இருப்பு கீ/கொ (தொடக்க இருப்பு)	3,70,000
பெற்ற தள்ளுபடி க/கு	35,000	இருப்பு கீ/இ	
இருப்பு கீ/இ (இறுதி இருப்பு)	4,20,000	கொள்முதல் க/கு (கடன்) (இருப்பு கட்டும் தொகை)	11,85,000
	15,55,000		15,55,000

ராகுல் என்பவரின் எடுகளில் 2018 மார்ச் 31 ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கு

பெறுதல்கள்	தொகை ₹.	தொகை₹.	செலுத்தல்கள்	தொகை ₹.	தொகை ₹.
தொடக்கச் சரக்கிருப்பு		2,20,000	விற்பனை		
கொள்முதல்		11,85,000	ரொக்க விற்பனை	20,000	
மொத்த இலாபம் கீ/இ		1,60,000	கடன் விற்பனை	13,85,000	14,05,000
			இறுதிச் சரக்கிருப்பு		1,60,000
		15,65,000			15,65,000
வாடகை செலுத்தியது		1,20,000	மொத்தஇலாபம் கீ/கொ		1,60,000
அளித்த தள்ளுபடி		25,000	பெற்ற தள்ளுபடி		35,000
நிகர இலாபம்		50,000			
		1,95,000			1,95,000

ராகுல் என்பவரின் எடுகளில் 2018 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு

பொறுப்புகள்	தொகை ₹.	தொகை ₹.	சொத்துகள்	தொகை ₹.	தொகை ₹.
முதல் (+) நிகர இலாபம்	5,20,000		வங்கி ரொக்கம்		10,000
	50,000		கடனாளிகள்		6,40,000
(-) எடுப்பு	5,70,000		இயந்திரம்		2,500
	1,00,000		இறுதி சரக்கிருப்பு		1,60,000
கடனீந்தோர்		4,70,000			
		4,20,000			
		8,90,000			8,90,000

29. ப பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கு வ

விவரம்	தொகை ₹.	தொகை ₹.	விவரம்	தொகை ₹.	தொகை ₹.
இருப்பு கீ/கொ பற்பல கடனாளிகள் க/கு (மாற்றுச்சீட்டு பெற்றது)		30,000	பெற்ற ரொக்கம் (பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு)		60,000
		42,000	பற்பல கடனாளிகள் க/கு (மாற்றுச்சீட்டு அவமதிக்கப்பட்டது)		4,000
			இருப்பு கீ/இ		8,000
		72,000			72,000

ப மொத்த கடனாளி கணக்கு வ			
விவரம்	தொகை ₹.	விவரம்	தொகை ₹.
இருப்பு கீ/கொ (தொடக்க இருப்பு)	2,40,000	ரொக்க க/கு (பெற்றது)	6,00,000
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	4,000	பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு	42,000
அவமதிக்கப்பட்டது		பெற்றது	
விற்பனை க/கு (கடன்) (இருப்பு கட்டும் தொகை)	6,59,000	அளித்த தள்ளுபடி க/கு	25,000
		வாராக்கடன்	16,000
		இருப்பு கீ/இ (இறுதி இருப்பு)	2,20,000
	9,03,000		9,03,000

ப செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கு வ

விவரம்	தொகை ₹.	தொகை ₹.	விவரம்	தொகை ₹.	தொகை ₹.
செலுத்திய ரொக்கம் (செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு)		30,000	இருப்பு கீ/கொ		10,000
இருப்பு கீ/இ		20,000	பற்பல கடனீந்தோர் க/கு (மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது)		40,000
		50,000			50,000

ப	மொத்த கடனீந்தோர் கணக்கு		வ
விவரம்	தொகை ₹.	விவரம்	தொகை ₹.
ரொக்க க/கு (செலுத்தியது)	3,20,000	இருப்பு கீ/கொ (தொடக்க இருப்பு)	1,20,000
செலுத்திய மாற்றுச்சீட்டு ஏற்கப்பட்டது)	40,000	கொள்முதல் க/கு (கடன்) (இருப்பு கட்டும் தொகை)	4,00,000
பெற்ற தள்ளுபடி க/கு இருப்பு கீ/இ (இறுதி இருப்பு)	10,000 1,50,000		
	5,20,000		5,20,000

(அல்லது)

பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகள்

அடிப்படை	பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு	வருவாய் மற்றும் செலவினக் கணக்கு
நோக்கம்	இது, ரொக்கப் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் அறிவதற்கு தயாரிக்கப்படுகிறது	இது நடப்பு ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம் (உபரி) அல்லது வருமானத்தைக் காட்டிலும் மிகுதியான செலவுகள் (பற்றாக்குறை) குறித்து அறிந்துகொள்ள தயாரிக்கப்படுகிறது
கணக்கின் தன்மை	இது, ஒரு சொத்துக் கணக்காகும். இது, ரொக்கக் கணக்கின் தொகுப்பாகும். அனைத்து ரொக்கப் பெறுதல்கள் பற்றுப் பக்கத்திலும், ரொக்கச் செலுத்தல்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்படுகின்றன	இது, ஒரு பெயரளவுக் கணக்காகும். இது, இலாபநட்ட கணக்கைப் போன்றதாகும். செலவுகள் பற்றுப் பக்கத்திலும், வருமானங்கள் வரவுப் பக்கத்திலும் பதியப்படுகின்றன
கணக்கியலின் அடிப்படை	இது, ரொக்க அடிப்படையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது	இது, நிகழ்வு அடிப்படையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது
தொடக்கம் மற்றும் இறுதி இருப்பு	இது, தொடக்க ரொக்கம் மற்றும் வங்கி இருப்புகளைக் கொண்டு தொடங்கப்பட்டு, இறுதி ரொக்கம் மற்றும் வங்கி இருப்புகளைக் கொண்டு முடிவடைகிறது.	இங்கு தொடக்க இருப்பு என்பது கிடையாது. இது உபரி அல்லது பற்றாக்குறையுடன் முடிவடைகிறது
நடவடிக்கையின் தன்மைகள்	இது வருவாயினம் அல்லது முதலினம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்துப் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்களைக் கொண்டிருக்கும்	இது வருவாயின நடவடிக்கைகளை மட்டுமே, அதாவது வருவாயினச் செலவுகள் மற்றும் வருவாயின வரவுகள் மட்டுமே கொண்டிருக்கும்.
காலம்	நடப்பு ஆண்டில் மேற்கொண்ட அனைத்து ரொக்கப் பெறுதல்கள் மற்றும் ரொக்கச் செலுத்தல்கள், அவை கடந்து ஆண்டு, நடப்பு ஆண்டு மற்றும் எதிர்வரும் ஆண்டிற்குரியதாக இருந்தாலும், இங்கு பதியப் படுகின்றன.	நடப்பு ஆண்டிற்குரிய நடவடிக்கைகள் மட்டும் இது கொண்டிருக்கும்.

30.

தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏடுகளில்

2018, மார்ச் 31- ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்	தொகை ₹.	சொத்துகள்	தொகை ₹.
முதல் நிதி (இருப்பு கட்டும் தொகை)	63,200	அறைகலன் நூல்கள் கைரொக்கம்	40,000 20,000 3,200
	63,200		63,200

2019, மார்ச் 31- ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கு

ப	வ			
விவரம்	தொகை ₹.	தொகை ₹.	விவரம்	தொகை ₹.
வாடைகை வீதமும் விரிவுரை கட்டணம் பல்வகைச் செலவுகள் அறைகலன் விற்பனையில் நடட்டம் உபரி	21,000 4,500 7,200 2,500 12,600	46,000 1,000	நுழைவுக் கட்டணம் சந்தா தமிழ்க்: நடப்பு ஆண்டில் முன்கூட்டிப் பெற்றது நிலைவைப்பு மீதான வட்டி பெற்றது	2,300 45,000 500
	47,800			47,800

2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு

பொறுப்புகள்	தொகை ₹.	தொகை ₹.	சொத்துகள்	தொகை ₹.	தொகை ₹.
முதல் நிதி கூட்டுக்: உபரி	63,200 12,600	75,800 2,500 1,000 79,300	அறைகலன் தமிழ்க்: விற்பனை அறைகலனின் ஏட்டு மதிப்பு நூல்கள் நிலை வைப்பு கைரொக்கம்	40,000 25,000	15,000 20,000 40,000 4,300
ஆயுள் உறுப்பினர் கட்டணம் முன்கூட்டி பெற்ற சந்தா					79,300

(அல்லது)

16.

சென்னை மனமகிழ் மன்றத்தின் ஏடுகளில் 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்

ப

வ

பெறுதல்கள்	தொகை ₹.	தொகை ₹.	செலுத்தல்கள்	தொகை ₹.	தொகை ₹.
இருப்பு கீ/கொ கைரொக்கம்	25,000		சிறுநுண்டிச் செலவு		13,000
வங்கி ரொக்கம்	35,000		டென்னிஸ் மைதானம்		7,000
		60,000	கட்டுமானம்		
நன்கொடை பெற்றது		48,000	வாடகை செலுத்தியது		1,000
பழைய உபகரணங்கள்		26,000	சம்பளம் கொடுத்தது		12,000
விற்பது			மன்ற ஆண்டுவிழா		15,000
மன்ற ஆண்டு விழா வசூல்		18,000	செலவு		
அறக்கொடை நாடகக்		4,000	ஒளியூட்டுச் செலவு		16,500
காட்சி வசூல்			பொழுதுபோக்கு செலவு		13,500
முதலீடுகள் விற்பது		12,000	பில்லியர்ட்ஸ் மேசை		5,000
			வாங்கியது		
			அறக்கொடை நாடகக்		3,000
			காட்சி செலவு		
			இருப்பு கீ/இ		12,000
			கைரொக்கம்		
			வங்கி ரொக்கம்		70,000
		1,68,000			1,68,000